


Prof. S. Selvarayagam Memorial Lecture 6

பேராசிரியர் கோ. செல்வராயாகி நினைவுப் பேருந்து

May



1989

சங்ககால ஒகரங்களின் அழிவும்
கடல்கோள்களின் நிலைமை

A Study on sea Spreading and the destruction
Of Towns in Sangam Period in Tamilnadu- India.

Mr. S. Balachandiran
B.A.Hons (Cey), M.Sc (Birm)
Senior Lecturer (Grade I)
Dept. of Geography
University of Jaffna

திரு . செ . பலச்சந்திரன்
B.A. Hons (Cey), M. Sc (Birm)
சிறேஷா - விரிவாறுரூபாஜி , மீனியம்முத்தே
பாற்பட்டு ஜெப்பால்கோட்டுமூலம்.

பேராசிரியர் சோ . செல்ல நாயக்தீன் ஒருவகு நினைவுப்பேருதை
 19.7.89 இல் டிடம் பெறவள்ளது . அண்ணர் அமரராசி பத்து வருடங்கு-
 -ளா கீலிட்டாசி . அமரர் பேரா சிரியர் செல்ல நாயகம் நாட்டின் சிறந்த
 புவியியல் அறிஞர்களுள் ஒருவராகவும் , தமிழ் மொழி மூலம் புவியியற்
 கற்பிந்தலில் முன்னேற்றியாகவும் திகழ்ந்தார் . மேஜை விவசாய நிலப்பயண்
 பாட்டுப் புவியியல் பிரிவு களில் சிறந்த ஆய்வுகள் ஜோ செய்து தரமான ஆய்வுக்
 கட்டுறைகள் ஜோ எலுதியின்னார் , தமிழ் மொழியில் தரமான ஆங்கில புவியியல்
 ஆல்க ஜோ அரசு கரும் மொழித் தீணக்களத்துக்கு மொழிபெயர்த்துக்
 கொடுத்துள்ளார் , மேஜை விவரது நீண்டகால பல்கலைக்கழகமுக சேவையில்
 சிறந்ததொரு மாணவர் குழாமை உருவாக்கியுள்ளார் , விவரது மாணவர்கள்
 வேர் வீட்டுக்கெசுங்ற பயிகை ஜோ நிறைவேற்றி வருகின்றார்கள் , விவரது சேவை -
 -யை நினைவுக்குரும் ஒகமாக வருடாம் நினைவுப் பேருரை நிகழ்ந்துப் -
 -பட்டுவருகிறது , தட் வெஷாட்டிற் தீடு . செல்லத்துக்கர பாலச்சந்திரன் ல்
 ஆற்றவருக்கும் நினைவுப் பேருரை மிகருக்கியமான தொண்ணாக்குள்ளது . பேரா சி
 -ரியர் சோ . செல்ல நாயகம் புவியியலைவும் , தமிழிலை புலனையும் , ஈடுபாடும்
 கொடுங்கருந்துவர் , இந்தனக்கய கல்வி பாரம்பரியத்துக்க் கொண்டவரின்
 நினைவாக "சந்தக கால நகரங்களின் அழிவும் கடல் கொள்களின் நிகழ்வும்"
 என்ற நடவடிக்கை நினைவுப் பேருரை மிகச் சிறந்த தொல்லியும் .

யாழிப்பானம் .

பேரா சிரியர் . பொ . பாலசு ந்தரம்பன் ஜா

(த லைவர் / புவியியல்கலை)

யாழிப்பானம் . பல்கலைக்கழகம்

சங்கு - கால - நகரங்களின் அழிவு

கடல் - ஒதுள்களின் - தீவிழும்

ச. பாலச்சுநிர்ஜன்

ஆற்றுக்கம்:

சங்கங்காலம் என்பது தமிழும், தமிழகம் அவர்தம் சமுதாய பொருளாக வாழும் சிறப்பாக மினிந்த காலங்களில் ஒன்றி என்பதிலே அங்கங்களும் நிகழ்ந்த காலப்புத்தியைப் பொருத்தனவிடும் அவ்ளங்காக அறிகுற மத்தில் வேற்றுமை இல்லை எனலாம். சங்ககாலத்து நகரங்களும் (மதுரை தலை) அங்காலத்தின் பின் காலப்பட்ட கலையோர நகரங்களும் கடாடற்கங் மனிராமல் அழித்துப்பட்டன என்பதில் சந்தேகமில்லை. அப்படியாயிக் குற்றின் அழிக்க வழிமுறைகள் முற்பிட்டதுபோல் ⁽¹⁾ கடல்கொள்கள் காரணமாகியிருக்க வேண்டும். (கடல்கொள்கள் : Natural Hazards due to the Sea.) அப்படியாயிக் குற்றின் கடல்கொள்கள் என்றும் நிகழ்வுகள் பிரைடிங்⁽²⁾ குறிக்கின்றன? ஏவ்விதமாக அவற்றின் நிகராகப் பொருத்தமாக எழுத்துக்கலவாய். தெதால்பொருளையில், சமுத்திரவியல், புவிப்பெற தீவிழும் வியல் நோக்கியைய் புவியியல் (காலத்துலயியல்), நோக்கியை கடல்கொள்கள் என்றும் நிகழ்வு இங்கு தோக்கப்படுகிறது.

A Study on Sea spreading and the destruction of Towns in Sangam Period in Tamil Nadu, India.

S.Balechandiran, B.A.Hons(cey.), M.Sc(Birm.)

Senior Lecturer, Dept. of Geography,
University of Jaffna,

19th July 1989.

© கடல்கொள்கள் - கடல் பொங்கி உள்ள குதுமால் ஏற்படும் பூயற்கை நாசம் என்பது புவியியல்துறையான விளக்கம். (Natural Hazards due to the Sea Spreading.)

சங்ககாலம் பற்றிய தற்க்க ரீதியான மூலிகைள் அலேரக்க உரோம சீன புவியியற் சீந்த உள்ளும் வலக்கீசுக் குறிபுக்க ஊழும் பெருமானங்கு தீநாரமாகக் கொண்டுள்ளன. புவியியற் சீந்த உன் கார்டு பிழப்பு, சிலைத்தட்டம் என்பன புவியில் ஒர் முக்கிய ஆய்வுப் பிரிவாகும். ஒத்து ஏற்குன்றைய 3000 ஆண்டு கால வரலாறு உண்டு. சி. ஸி. ஓ. ஓம் நூற்றுக்கண்ட கீலரக்க வீதிகாச மேனத வேநாமாரால் குறப்பட்ட உலகத்துக்கும் ஒன்று நாம் பார்க்கின்ற உலகப் படத்திற் காம் உள்ள தொடர்பை மேற்காறிய 3000 ஆண்டுக்காலம் வளைக்குகின்றது. ஆகவே இன்னதைய: உலகப்பட்டும் பெளத்துக் பிரதேச விளக்கங்களும் ஒரு புதிய ஏற்பாடல்ல. விலை ஒரு படமூய படிப்படியான ஏற்பாடு துகும். ஒத்து கிரேக்க உரேராம புவியியற் சீந்த உனக்கண்டும் ரூஸ்களும் அடிப்படையாக அமைகின்றன. ஒத்துபோல் தமிழ்நாடு, செந்ப்பாக பாண்டியநாடு வரலாற்று நகரங்கள், மக்கள் வாழ்க்கை முறை, அரசியல், வர்த்தகம் என்பன பற்றிய பல உர்க்காக ஊழும் மேற்காறிய சீந்த உள்ளகள் வெளிப்படுத்துகின்றன.

சங்ககால வகுக்கியின்களும் மேற்கூறியவற்றை விணக்குகின்றன. ஆயினும் சிலேரக்க, உரேராம புவியிலையாளர்கள் வரலாற்றை விணக்குவது போல் நமது விலைக்கியங்களில் காணாலும் தில் உல. அவைக்காட்டரது படை யேறப்படுக்கனும் மூலிய ஸ்கீசரது வெற்றிகரும் காலத்திடங்கள் விணக்கப்படுவது போல நமது விலைக்கியங்களில் உல் உல. ஆயினும் வினாயகப் பொருளையற் கங்கால வரலாறு குறப்படுகின்றது. சிலப்பதிகாரங்களில் கடல்கோள் பற்றிக் காறப்படுகின்றது. எனிலும் விவரதற ஆயிரக்கருட, உரேராமது கருத்தறக்களு நமது பூராய்க்கியாளர்கள் நம்புவது உல்லை. சில விடயங்களில் சுத்தகால வலக்கியத்தில் காரணப்படும் கருத்துக்கள் வரவேற்க வேண்டியன. எடுத்துக்காட்டாக சங்ககாலத்துக்குறிய நிலைப்பயன் பாடு பற்றிய கருத்துக்கள், குறித்து, முல் உல, மகுதம், தெய்தல், பாடல் என்ற பிரிவுகள் உருபுதாம் துற்குஷால் மத்தியகாலத்தில் பிரிந்துகாணியாவில் வளர்ச்சியிடுத்து உன்று பல நாடுகளில் வரவேற்கப்படும் நிலைப்பயன்பாட்டுத் தகுத்துக்கள். (ஜோ. செல்லுநாயகம் போற்கை வளம் பற்றிய பேப்பிடக்கடியன. (ஜோ. செல்லுநாயகம் போற்கை வளம் பற்றிய

(கடுத்துக்கடியன. (1974)

மேலே வியற்றக் வளம் பற்றிய கருத்துக்கள், புவியைப் பற்றிய கருத்துக்கள் புளி கடலால் குழப்பட்டுள்ளது என்பதை விணக்கும் கருத்துக்கள் சங்க நல்களில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. (வற்றைப் பின்வருமாறு நாம் ஏற்குக்காட்டலாம். (மோகன்ராஜ்-1981.)

"ரிருந் குந்தீர் வ இன இய் உலகத்து" (திருமூருகாற் துப்படை - 293)
 "கடல் குழ் மண்ணலம் (குழந்தொழுகு - 137:7)
 "புலனுக்கடல் உடுத்த மலர்தலவிழுகம் (பெரும்பான்துப்படை - 409-410)
 "விரிகூல் வேலி வியலகம் (சிறுபாண்டிப்படை 114)
 "விரிவிதிவிரப் பெருங்கடல் வ இன இய் உலகம் (குழந்தொகை - 41:1)

புளி கடலால் குழப்பட்டுள்ள என்ற கருத்து காங்கு காலத்தில் செஷனியற உயரப்பட்டு ஒதுந்த போதிலும் அடுத்தாலத்தில் கிடேர்க்க அறிக்கர்கள் தெளிவாக ஒருக்கவில்லை. என்பது தெற்பிடி வேண்டிய விடையமாகும்.

ஏகக்காடியாஸ் (கி. மூ.) புளி கடலால் குழப்பட்டுள்ளது என்ற கூறு பின் வந்த கெரேராடோட்டஸ் (கி. மூ. 5.) அதை ஏற்றுக்கொள்ளவில் உல்லாஸ்தீஸ் (கி. மூ. 3ம் தூந்மூடு) புளி கடலால் குழப்பட்டுள்ளது என ஏற்குத்துக்காட்ட பின்வந்த தொலையி (தி. பி. 2-ம் நூற்றுண்டு அதை ம.நத்தார். (மார்க்கர்ய 156).

கடல்கோள் நடத்துதல் பின்வந்த சிலப்பதிகாரம் பஃபாரி பூற்றுடன் பத்திய அடுக்கத்துக் குமரிக் கோரும் கொடுங்கடல் கோள்ள என்ற கூறுகின்றது. இதும் புளிவெளியிருவிலை பற்றிய சிந்த இயைாகும். கடல் குழ் உலங்கை, மாலை வெற்பு பற்றிய சீலப்பதிகாரக் குறிப்புக்கள் பிரதேசப்புவியில் சிந்த உணவை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு இன்னும் பல புளியில் கருத்துக்கள் காலைப்புதீங்கிற போதும் வரலாறு பற்றிய காலத்தை விணக்கும் கருத்துக்கூட உன நமது வெள்கியங்கள் கொண்டிருக்காதது ஒரு கேட்டுவளியை நிரப்பவேண்டிய சூதங்களை உருவாக்கியுள்ளன.

தமிழ் வெக்சிய வரலாற்றில் மட்டுமன்றி தமிழர்களின் பரலாற்றில் நகந்த சிறப்புமிக்க காலங்களில் தமிழர்களின் சங்ககாலமும் ஒன்று எண மதிப்பட்டப்படுகின்றது. அஞ்சலை தமிழ் நாடு ஏன்றுபோல் அங்லார பரப்பளவில் இதன்னித்தியா ஒழுவு சும் வேங்கடம் முதல் குமரிஸ்வர பறவி ரூந்தது எண்பதற்குச் சான்றுகள் உண்டு. (கனகசுடை - 1956)

- "சிலேக்கங், உயரோய அறிஞர்களாலு கெட்ராடோட்டஸ் (சி.ஐ.டி.ரூ ற் ருண்டு)
- "மெகாஷ்ட்ரீஸ்" (சி.ஐ.பி.ஒ-ம் ரூற் ருண்டு)
- "எட்ராஸ்தீக்ஸ்" (சி.ஐ.ஒ-ம் ரூற் ருண்டு)
- "மீராபோ" (சி.ஐ.ஒ-ம் ரூற் ருண்டு)
- "பிரிஜின்" (சி.ஐ.ஒ-ம் ரூற் ருண்டு)
- "இதாலமி" (சி.ஐ.ஒ-ம் ரூற் ருண்டு)

ஆலையோர்களின் சுற்றுக்கள் மேற்குறியவற்றுக்குச் சான்றை பகர்கின்றன. (பார்வை முடை: மாணிக்கம் : 1968)

சங்க காலத்தில் தீவிய தொடர்புகள் அரையர், சின்ர் ஆலையோருடன் மட்டுமன்றி அலைக்கப்படும் உரோமாஞ்சுடும் வர்த்தக ரீதியாகவும் இரண்டுக்கு அரசியல் ரீதியாகவும் ஒருந்தன என்பதற்கு அங்காலத்தை தமிழ் நாட்டு நலாரங்கள் எடுத்துக்காட்டா விடுறன. (, சாலை இரை) புவியில் சிந்தனை ரீதியான சிறப்பு எண்ணிலே ஒருக்காலத்தில் விரேக்க உரைய அறிஞர்கள் சீது பற்றி ஏவும் ஒத்தியாதீருக்க பொறுவாக நெட்டியானம் சிறப்பாகத் தமிழ் நாடும் சீனிடுடன் தொடர்பு கொண்டுகுந்தன என்பதாகும்.

தமிழ் நாட்டில் முன்னு சங்கங்கள் இருந்ததாக தமிழ் வெக்சிய அறிஞர்களும் வரலாற்று அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அக்காலத்தில் வீராச சங்கம் அமைத்து வெளக்கியம் வளர்த்தல் தமிழ் நாட்டில் காணப்பட்டுள்ளது. மெக்குநைய இலை காலத்தில் சிவேரக்குத்திலைம் சிந்தனை பீடங்கள் (Schools of thought) நிலவியிலைத் தாம் அறியக்கூடியதாய் உள்ளது.

நிலை பைபோகிரஸ், அல்கீசராந்திரஸ், மின்ஹர்ஸ் சிந்தன
படக்கள் என அழைக்கப்பட்டன. (January 1955) வெவ்வான்
சங்கம் அமைத்துச் செயற்படல் அக்காலத்து ஏரேபெரும் தாகரீகங்களை
காணப்பட்டும் தறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒசு மேற்கூறியபடி
தொடர்ச்சுப் பெரும் அழைக்கத்தைக்கூட எனலாம்.

தமிழ் சங்கங்களுக்குரிய வரலாற்றுக்காலம் பற்றி அறிகூர்களிடம்
கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் அதை பெரும் வேறுபாடாகக் கருத்
முடியாது. பொலுவான கருத்துக்கள் சில உட்கு. ஒழிதும் பற்றிய முறையைக் கொடுத்ததை
பொருளுக்குரிய குறப்படும் சங்கக்கால வரலாடு பற்றிய ஆஸ்திரைக்காலத்தை
எவ்வும் இப்புக்கொள்ளு வதற்கில்லை. ஆனால் முன்று சங்கங்கள் நிலையிலே
என்பதை இப்புக்கொள்ளுகின்றனர். இங்கைய கருத்து வளர்ச்சி சியிட்டிய அத்
சங்கங்கள் பல்லை கற்காலத்திற்கு உரியவை எனக்கு கருதப்படுகிறது. மேலும்
தமிழ் நாட்டைப் பொதுத்துறை படியை கந்காலம் சி.ஐ. 5000
ஆஸ்திரை முன் காணப்பட்டது. கி.ஐ. 5000 மொத்தக்கும் சி.ஐ. 800 வரை
புதிய கற்காலம் நிலையிட. உலோக காலம் கி.ஐ. 800 மொத்தக்கும்
சி.ஐ. 300 வளர்யும் நிலையிடக்கலாம். நான்பள்ள சங்ககாலம் சி.ஐ. 4.
300 மொத்தக்கும் கி.ஐ. 300 வதற்கு நிலையிடக்க வேண்டும். (சா.
கார்ச்சன் 1968) மேலும் வேலேறூர் ஆய்வின்படி சங்ககாலம் சி.ஐ. 50ம்
ஆஸ்து மொத்தக்கும் கி.ஐ. 200ம் ஆர்வாக்கர நிலையது எனப்படுகிறது.
(நிலையானந்தன் 1954). நான்கென கருத்து சங்ககாலம் என்பது சி.ஐ.
புதுகாலம் தற்கால மொத்தக்கும் கி.ஐ. ஒன்றியும் தற்கால வடிவ உள்ள
காலப்பகுதி என்கிறது. (செல்வதாய்க்கி.வி. 1956). சங்ககாலத்தின்
ஒருக்காலத்தைப் பொதுத்துறை கி.ஐ. 11ம், சி.ஐ. 8ம், சி.ஐ. 5ம்,
சி.ஐ. 3ம், சி.ஐ. 2ம் ஆற்றுச்சுக்கால கிருத்தகாலம், எனச் சில கருந்துக்கள்
நிலையிட்டன. (நிலையாகப்பட்டன 1957). எந்த ஆறாய்ச்சியாளரின்
கருத்துப்படி சங்கத்தின் பிறுத்தகாலம் கி.ஐ. 3ம் தற்காலத்தின் பிரம்பகால
மாகும். ஒக்லே பொதுவான கருத்து சங்க காலம் என்பது கி.ஐ.
புதுகாலம் தற்கால மொத்தக்கும் கி.ஐ. மூன்றாம் து திறஞ்சு முடிவுவினர
உற்று காலம் என நாம் ஏற்றுக்கொள்ளலாம். முன்கூறிய சமகால கிரேக்கக்
கருத்துக்கள் எதற்கு பெரியம் பயன்படுகின்றன.

இச்சங்க காலத்தில் நிலைய முன்று சங்கங்களில் முதலாம் சங்கம்
ஈ.துளி ஆற்றங்களையில் தென் மதுகையில் காணப்பட்டது. பிஸ்பு இந்த
நகரம் அழிய, இரண்டாம் சங்கம் கபாடபுரத்தில் அமைக்கப்பட்டது.
இந்த நகரத்தைதும் வேறு 49 நாடுகளும் பிஸ்பு கடலால் கொள்ளப்பட்டன.

இன்வ இன்னைய குமரிமுடினக்குத் தெற்கே காணப்பட்டன. கடல் கோளின் பின் இன்னைய வைகை நதிக்கவரயில் உள்ள மதுவரயில் முன்னும் சங்கம் அமைக்கப்பட்டது என்பது இலக்கியம் தரும் கருத்தாகும். இன்வாறன்றி ஸ்ரீ சங்கன் கருத்தும் 49 நாடுக்கணும் இன்னைய மதுவரயில் தான் காணப்பட்டன என்ற கருத்தும் உண்டு. (யநிவாச பிள் உள் 1957). கருத்துக்கள் எப்படியாயினும் சங்ககால நகரங்கள் பல இன்று இன்றை என்பதும் என்கியுள்ளன தமது முக்கியத்துவத்தை (மதுவர தவிர) இழந்துளிட்டன என்பதும் உண்குமயாகும். இலக்கியத்தில் விதந்துறைகள் காணப்படுவது இயல்பு. ஆயினும் கடல்கோள்கள் என்னும் நிகழ்வுகள் இயற்கையின்படி விதந்துறைகள் அல்ல. மேஜை புவியின் மேற்பரபுபு பற்றிய நிகழ்வுகள் உள் நொக்குகின்ற போது கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன என்பதை உன் அறிய கூடியதாய் உள்ளது. (வினாக, வி. 1970).

3.0 கடல்கோள்கள்:

கடல்கோள்கள் என்பதன்மூலம் குறிக்கப்படும் நிகழ்வு இங்கு ஆராயப்பட வேண்டிய கருத்தாகும். நதிக்கவரயிலிலும் கடற்கரைகளிலும் தான் பெரும்பாலான சங்ககால நகரங்கள் காணப்பட்டிருக்க வேண்டும். மேலேம் ஆராய்ச்சி உண்கைகளின்படி தமிழ்நாட்டுக் கரையோர நகரங்கள் அல்லது ஆறாறுகளுக்கள் தொடர்ந்து பல அற்றுண் புகைக்கு நிலைத்திருக்கவில் உள். (வினாக, 1970) இக்கருத்து சங்ககால நகரங்களை தெள்முடைய, கபாட்டுரம், புகார், கொற்கை போன்றவற்றுக்கும் பிறகாலத்தில் முக்கியத்துவம் பெற்று விணங்கிய நாகப்பட்டினம், தொண்டி, தேவிப்பட்டினம், காயல்பட்டினம், மாந்தை (மன்றை) ஆகியவற்றுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் இன்னைய மெற்கொள்ளப்பட்ட அகம்பாராய் சீகிளின்படி மேற்கூறிப்பட்ட நகரங்கள் இன்னைய கடல் மட்டத்தில் இருந்து வரிசு வழிரு வயமகள் உட்பதியில் அகமந்திருக்க. வேண்டும் என்ற கருத்து முன்னால் கீக்கப்பட்டுள்ளது. தென் தமிழ் நாட்டுக் கரையோர மண்ணே மெருகள் இவற்றை நீருபிக்கின்றன. காவிரிமீப்பட்டினத்தில் இருந்து குமரிமுன் வரை நிகழ்த்தப்பட்ட தொல் பொருளுக்குரிய ஆய்வுகள் இம்முறை மெருகள் ஒரு காலத்திலே துறைமுகங்களாக இருந்ததை நிருபிக்கின்றன. இன்னைய கடல்மட்ட நிலையிலும் அக்காலத்தில் உயர்வாகக் கடல்மட்டம் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்குள் அக்காலத்தில் இனை ஆகைக்கப்படுவதற்கு பின்பு கடல் மட்டத் துறைகளாக இருந்திருக்கக்கூடிம் என ஆகிக்கப்படுவதற்கு பின்பு கடல் மட்டத் துறைகள் கடல்மட்டத்திற்கு நிகழ்ந்த ஏதோ ஒரு வகையான பாதிப்புக்கான இலக்கியங்களிலும் கடல்கோள் எனக் குறிக்கப்படுகிறது என நாம் கருத இடுமுக்கும் (பொருளங்கள் அப். வி.ஏ. வெளி 1974). ஆகவே மேற்கூறிய வற்று கடல்மட்டத்திற்கு விரைவாக இருந்துறை வரை வகையான பாதிப்புக்கான இலக்கியங்களிலும் கடல்கோள் எனக் குறிக்கப்படுகிறது என நாம் கருத இடுமுக்கும் (விரைக்கப்படம். 1)

புலிப்போத்தில், தொல்வெபாகுஸில், காலனி உலையில் ஆசிய

வற்றுக்குரிய கருத்தில் அடிப்படையில் நோக்கும்மேபோது ஏதோ ஒரு வகை பிற் கடல், நிலப்பறப்பூர்வ வழங்கு நிலப்பறப்பின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, அவ்வளவு பின்மூலங்களுக்கு ஒத்துநீக்கும்போது பின்மூலங்கள் செய்வதுமற்ற ரீதியாக நோக்கும்மேபோது நிலம் தாழ்த்தப்படாத் கடல் நீர் உட்புத்த நிலப்பறப்பின் காணப்படும் மணித நடவடிக்கைகள் எதிர்த்துவிடும். மேஜம் நிலப்பற்பாரு மணித கலாசாரப் பிரசுப்பில்கள் ஆசியனும் அழிக்கப்பட்டுவிடும். குவிச்சரிச் வரலாற்றில் குறிப்பாகக் கண்டப் பெயர்த்தி நிகழ்த்து வந்த யுகங்களிற் துறிப்பாகத் இடைப்பிராணி, புதுப்பிராணி யுகங்களில் நிலம் இடம் பெயர்த்தும் கடல் பொங்குதலும் பிண்வாங்குதலும் புதிய நீர்ப்பறப்புக்கள் தொன்றுதலும் நிலம் மேல் உயர்த்தப்படுத்தும் நிகம் நின்னன. ஆனால் இந்தியக் குடாநாட்டுப்பகுதி தெற்கில் இருந்து வடக்கே நோக்கி இடம் பெயர்த்து வந்த மேற்பாடு யுகங்களில் மேற்கூறிய கடல் கோள்கள் ஏற்பட்டுக்கொண்டு அப்போது உலகிலேயே மனிதன் வாழ்ந்ததற்கான ஆணாரம் இல்லை. இதே போன்ற தென்னிந்தியாவில் இருந்து இலங்கை படிப்படியாகப் பிரிந்த மயோசீன் கொட்டத்திலும் மனித இனம் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆகவே மேற்கூறப்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கக்கூடிய கடல்கோள் ஆதாரம் இல்லை. ஆகவே மேற்கூறப்பட்ட காலங்களில் நிகழ்ந்திருந்ததால் பாதித்திருந்தால் நீரிப்பிடிட காலங்களில் மனித இங்கு குறிப்பிடத் தக்காகும். இதுச் பின்பு சுக்ககரால் நகரங்களில் நிலையில் அன்றைக்கால வரலாற்றை நோக்கும்மேபோது மேற்கூறிய முறையில் நிலைங்கள் மறைந்ததற்கான ஆல்லது பெயர்த்துவமக்கான ஆதாரங்கள் இல்லை. அதேபோலக் கடல் கோள்கள் எற்பட்டன என்பதற்கான ஆதாரங்களும் இவைகளை எல்லதுகூடாடப்படவில்லை. ஆயினும் கடல்கோள்கள் ஏற்பட்டன என இலக்கியங்கள் கூறுகின்றன.

4.0 சுறுத்திரவில் தொல்வெபாகுஸில் சான்றுகள் :

தென்னிந்தியாவில் விகந்தப்பட்ட தொல்வெபாகுஸில் ஆய்வு கங்கூழும் சுறுத்திரவில் ஆய்வுக்குண்டும் பிழிட்டு தோக்கப்படுகிறது. தொல்வெபாகுஸில் பொருளாக 1940 காலம் இந்திய தொல்வெபாகுஸில் (T.T.C. TOLWAGAUSI) பொதுவாக 1940 காலம் இந்திய தொல்வெபாகுஸில் பொதுவாக இயக்குதலராக இருந்த சேர். M.WHITELER. அவர்களால் பல தொல்வெபாகுஸில் கூதாரங்கள் கூல்போடி கூப்பட்டன. பாய்வுச்சீரிச்சரிக்குத் தெற்கே இறைந்துள்ள அரிக்குமேறு என்றுமிடத்தில் அகழ்வாராய் சீர் நடத்தினார். இந்த அகழ்வு வி.பி. முதல் இரண்டு ஸ்ரீரங்காரா உரை உரைமாத் தொடர்றுபோது விளக்கியது. ஆக்காலத்தில் குறிய கடல்நீர் மட்டம் பெபோதிலும் பார்க்க வேண்டியதை இங்கு உள்ள கடல்நீரை விளக்குவிற்க. இவரது கருத்திற்குந்தலை கடல்நீர் மட்டத்திற்கு ஏதோ இக்காலத்தில் விகந்தர்கள் என்பதை கூறுகின்றன.

எமாஸ் காவிரியில் பட்டுவத்திலில் (பூகார்) தொடர்ந்து குழிமுன் வரையிலும் நிகழ்ச்சப்பட்ட ஆய்வுகள் மேற்கூறியதை வலி ஒத்துசிகிறன. (விளக்கப்படம் 0.1). சுங்க இலக்ஷ்மி தத்தின்படி பூகார், நகரம் இலக்ஷ்மி ஏற்றக் கீமயமாகக் காரணப்பட்டது. இவற்றுக்குரிய தூதாநங்கள், ஒன்று விழட்கீப்பு பெற்றன. இங்கு இச்சுறை கடற்களையில் இருந்து 1/2 வைல் உர்லாக்குக்கீது. புகாருக்குக் கெத்துக்கொடுக்க கொந்து முக்கிய வரையாகக் கூடும் கூடுதலாக என்பதையும் அகழ்வாராய்ச்சிகள் நிதியிக்கின்றன. இத்துறை மாகல் மேடால் தயங்கப்பட்டு விண்ணது. இலக்ஷ்மி சீதிலிஸ் காகபட்டினம், தோட்டி, தேவிப்பட்டினம், காயல் பட்டினம், மாந்தை (மஜ்ஞார்), குலகே கரப்பட்டினம், ஆசியன தொடர்ந்தும் ஆலை முக்குக்கூராக்குக் காரணப்பட்டன என்பதற்குச் சாஸ்திரன் உங்கு. ஆலை இவையெல்லாம் இருங்கு கடற்களையில் இருந்து உள்ளோக்கி யும் மலைக்கொலால் தடுக்கப்பட்டும் உள்ளன. இந்த நகரங்கள் ஒரு நெப்பிடாட் காலத்தில் மட்டும் தீவிரமாகக் கண்ணாக இருந்தன. வர்த்தக கீழங்களாக விராங்கின் பிண்டு என் இலை முக்கிய நிலங்கள் இருந்தன. மலைக்கொலால் புடப்பட்டன என்பதற்குக்கூட்டுக் கொடுக்கப்படும் காரணங்கள் சங்ககால நகரங்கள் மறைஷ்க்கும் காரணமாகுமோ என்பது கீழ்மானிக்க வேண்டிய விடயமாகும்.

பாங்குச்சேக்ரில் இருந்து கடற்காகக் குமரியேனாவரை மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி கடல் நீர்மட்டம் இன்று நுண்பிலிம் பார்க்க காந்தாரின்கூடு என்பதே எடுத்துக்காட்டப்படுகின்றது. (*Chakravati Y.V.L.Jan. 1974*). குறிப்பாகக் குக்கியாகும்பிரியில் நான்கு வெஸ்வே அர்ஜுவான கடல்நீர் மட்டச் சுறு காரணப்பட்டுள்ளன. அங்கு 10°, 20°, 40° - 50°, 100 அடி கால உர்களில் உர்களன. இங்குறை காலமுறிக் சிராமம் 100° உசிய கடல் நீர்மட்டக்கிணல் ஆகமந்தாரிலாலு. மேலே இராமேஶ்வரம் பீவில் கடல் நீர் மட்டம் 20 அடி உயர்ந்திருந்ததற்கு குதாரம் உண்டு. இவை குறிப்பிடத்தக்க விடுயங்களாகும். பொதுவாக கடல் நீரின் மட்டம் காழ் பிழிறபோது நதிகள் வேற்று வூழி கண்டன. அவற்றின் சுக்கமாக் பலதிகள் கடற்களையில் வேறு கடத்தக்கூடிய பாரியை பகுப்பு அலைமுகங்கள் உள்ளநாட்டுப் பகுதிகளாகி மனல் மேற்கொல் பூஞ்சு முக்கிய த்துவம் இருந்தன. இத்துறை தொடர்ச்சிஸ்பாக அலை வர்த்தக இலக்ஷ்மி வையங்களாக அலைய ஆழமாற் போயின என்ற கருத்து அன்னைக்கொடுப்படுகிறது. இவ்வாழன கடல் நீர்மட்டம் சூழிநில் குறிப்பாக கங்கியா அமரி, இராமநாதபுரம், சிங்காகல்லேவு ஆசிய மாகட்டங்களில் அதிகம் அவராணமாக இருக்கவாம் என கம்பப்படுகிறது. வரலாற்றிக் காலத்தில் இந்திக்கூட்டுரை மொழிகளைவா சீர்காருவோ ஏற்பட்டிருக்கவாம். மேலும் பகுதிகளுக்கு காலத்தில் பின்வாங்குத் தொடர்ச்சிகள் பின்னால் கடல் மட்டம் தாழ்வுக் கிரையும், உயர்வுக் குள்யும் பலமுறை கண்ணில்லை.

குறிப்பாக இன்றியுப்பதிலும் பார்க்கக் 10 அடி, 20 அடி உயரத்தில் காணப்பட்ட கடல் மட்டத்தின் மாற்றம் கீழிஸ்து சுகாப்பத் தீரம் காலத்தில் நிலவியில் இலக்ஷி வர்த்தக நகரங்களின் (சுக்கநால் நகரங்கள்) அழிக்குக் காரணமாயிருக்கவேண்டும். இம் மாற்றம் அல்லது கடல்மட்டத் தாழை ஏற்பட்டுள்ளது உயர்க்கிணக்கு உள்ளாவதுதான் காரணம் என Akaraju வா. பி. கோடை . (பிள்ளை) குறியுள்ளார். இதன் பண்டும் காணப்பட்ட சில நகரங்கள் சீ. பி. குமார் நிற்கும்படி ஏற்பட்ட கடல் நீர் மட்டத் தாழ்வால் அழிந்தன எனஅம் அவர் கூறுகின்றார்.

இன்னும் 400-500 க்குபில் கடல்மட்ட அளவு பில்லை காலத்தில் வீரம்பத்தில் (Microlithic period) கி. மு. 5000 ம் ஆண்டளவில் ஏற்பட்ட ஒருக்கு வேற்கும் தூங்குக்குடித் துறைமுகத்துக்கு அமைந்துக் கானப்படுகின்ற உள்நாட்டுக் குள்ளக்குறியில் உயிர்ச்சுவகையும் இதற்கேற்ற அடையாளங்களுக்கும் கொடுக்கின்றன. இவையாழும் தீவிரமாக்கியிருக்கின்றன. இவேங்கும் (பிள்ளை) ஆயிரும் இந்திக்குழு தீக்குந்த காலத்துக்கும் சங்க காலத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பது இங்கு குறப்படவேண்டும் காரதும். தீலம் உயர்த்தப்படவும் காரணமாகாகும் அந்தும் கடல்மட்டம் தாழ்வாகவும் நீதிகளின் போக்கு மாறப்படு குறையோரத் தூங்குப்புக்களை இன்னிச்சிகள்க்கு உடையும். பிழே நேரத்தில் வெடாப்ரச்சியாக பல பிரசேதங்களில் நீலம் உயர்த்தப்பட்டால் பல நீதிகள் தமது வழிகமயான போக்கீன்றும் மாறப்படு பல குழிகிருப்புப் பிரதேசங்களை அளிக்கிசொன்று வழித்துவிடார். இந்திக்குழக்களை ஆக்காலப் புலவர்கள் கடல்கோள்கள் என்றும் குறிப்பிடுகின்றன. ஏனெனில் இந்திக்குழக்கள் ஏற்படும் சமயம் கடற்காற்கும் இடையில் வேப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. ஆயிரும் இதுணராம் கடல்கோள் என ஏற்றுக் கொண்டால் பிரச்சிலை முடிந்துவிடும். ஆனால் உங்கமயில் கடல்கோள் என்பதன் வரைவிலக்கமாக புலவர்கள் எதுடுக்க கொண்டிருப்பதை இன்னொரு விசுதியிலும் விளக்குகின்றனம்.

5.0 காலத்திலெயியற் சார்ந்துகள்.

காலத்திலெயியற் சீதியில் நோக்குகளிலிருப்பால் முன்கறியசூபோலப் புவிச்சரித் வரலாற்றைக் காலத்தில் பல கடல்கோள்கள் ஏற்பட்டதற்கான காலத்துக்கும் உண்டு. பளியாற்றாக்குறிய சுளிராள காலத்திலெயிற் கடல்மட்டம் காழ்வதும் கூடான இருமான காலத்திலெயிற் கடல் மட்டம் உயர்த்தும் புவிச்சரித் வரலாற்றைக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. இன்ஜுகார புவிச்சரித் வரலாற்றுக் காலம் ஜம்து யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அனை ஆழியும் (Archaeozoic era), முன்பிராக்கியும் (Proterozoic era), படிமப்பிராக்கியும் (Paleozoic era), இன்டப்பிராக்கியும் (Mesozoic era), புதுப்பிராக்கியும் (Cenozoic era) என வகுக்கப்பட்டுள்ளன. இவற்றன் இப்போசு கடலெலும் புதுப்பிராக்கி யுகமானும்.

மேற்கூறிய யுகங்குக்கிடையிற் குறைப் சுகாப் தங்கள் நீலவிழிளன் எ.
இந்த யுகங்கள் மாறிய போதும் சுகாப் தங்கள் ஏற்பட்டுபோதும் காலதிலை
மாற்றங்களும் நில இடப்பெயர்வும் கடமைட்ட ஏற்றத்தாழ்வுகளும் இடம்
பெற்றனர்கள் (பாலச்சந்திரன், செ. 1985 / 86). ஆயினும் இங்கு அறிய
வேண்டிய கருத்து என்னவேனில் மேற்கூறிய ஸிக்மியுகள் என்றும் அன்மைக்கால
வரலாற்றில் இடமிடப்படுள்ள சுங்ககால நகரங்களின் அழிக்குக் காரண
மாயிருக்க முடியாத என்பதாகும். ஏனெனில் மிக இருப்பியாக ஏற்பட்ட.
பினிஸ்கோசிஸ் பணிக்கடியாறு மூக்குத்தையை ஒரு மின்மியன் ஆக்குக்கூட்டு முன்
நிலவிழி நிலை (1984) இடப்பெயர் பயிர்க்காருகள் இருப்பியாக இற்குறக்கு
7000-10000, வருடங்களுக்கு ஒர் கிரோப்பா, வட அமெரிக்கா
ஆசியவற்றில் இருந்து பிண்வாங்கின. இக்காலத்திற்கு கடமைட்டம் உயர்ந்தது.
ஆயினும் சங்ககாலம் நிலவிய காலத்துக்கும் மேற்கூறிய காலத்துக்கும் இடையே
உள்ள கால இடைவெளியை நோக்கும்போது இந்திக்குழுகள் குமதி சுங்ககால
நகரங்களுக்கு அழிவு உங்கு பண்ணியிருக்க முடியாத என்பது தெளிவாகும்.

6.0 ஆண்டுக்காலத் - காலநிலைப்பேராட்சு:

பிரிஸ்கோசிஸ் பணிக்கட்டியாற்றின் பின் சிரு காலதிலை
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. (Bokros 1985) இந்தச் சிறு காலதிலை மாற்றங்களுக்கும் சங்ககாலம் நிலவிய காலத்துக்குக்கும் உள்ள சூராட்சியை
கருத்துபோது நிறுத்தி காலத்துக்கும் உள்ள குறைபாட்சை
நோக்கும்போது நிறுத்தி காலத்துக்கும் உள்ள குறைபாட்சை
போட்டாகப் பிரிஸ்கோசிஸ் பணிக்கட்டியாற்றின் பின் ஏற்பட்ட உவப்பான
காலதிலை கி. மு. 5000 சூராட்சைக்கும் கி. மு. 3000 வரை நிலவியது. இக்
காலத்திற் கடமைட்டம் இச்சுற்றின் நிலவியம் 3 மீற்றர் உயர்வாகக் காணப்
பட்டது. ஆயினும் இக்காலத்திற் சங்ககாலம் நிகழ்வில் உல என்பது குறிப்பிடத்
காலத்தாகும். இதன்பின் கி. மு. 900 சூராட்சைக்கும் கி. மு. 300 வரை குளிர்
கையான காலதிலை நிலவியது. இச்சுமைம் வட்டாயிரிக்கா, மத்தியகாலக்
கடமைப்புதிகள் இன்னிலைம் பார்க்க காரமாக இருந்தன. இங்கால கடத்தில்
உடனாயாகக் கடல் மட்டம் பெருகவோ அன்றிக்கநநாலோ அப்போசு
நிலவிய வெப்பத்திலை ஓடம் கொடுக்கவில் உல. ஆயினும் இதன் பின்பு ஏற்பட்ட
படிப்படியான வெப்பமான காலதிலைப் போக்கு சுங்ககால வாற்றிக்குப்
புத்தியிர் கொடுத்திருக்கலாம்.

இதன்பின் கி. மு. 1000 றூப் குற்குவரை எதுவிற் குறிப்பிடத்தக்க
காலதிலைத் தாக்கங்களும் ஏற்படவில் உல. கி. மி. 1000 - 1200 இடைப்
பட்ட காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது உவப்பான காலத்திலையோர் அல்லது
அதன்பின் நிலக்குஷாலங்களைக்கொடுக்க காலத்திலையோ அன்மைக்காலத்தில் ஏற்பட்ட
காலத்திலை ஏற்றத்தாழ்வுகளோ சங்கதாலத்திலைச் சுரைசீலிந் குறிப்பிடக்
சுந்திய அல்ல. மொத்தத்தில் அன்மைக்காலக் காலதிலையின் போக்குக்
கடமைகள் நிகழ்வுகளைக் காட்டவில் உல என்னாம்.

அப்படியாயின் கடல்லேகாள்கள் என்வாறு நிகழ்ந்துள்ளன என்பது கீர்க்காலனஸ்டிய ஒன்றுக் கீருக்கின்றது. இந்தவகையில் ஏற்ற ஒரு நிலம்ஹாக அயனச் சூழவளிகள் இடம்பெறுகின்றன. என்காளவிரிகுடாவிலே நோன்டினின்ற கிச் குழுவிளக்ஸ் பொதுவாகத் தேன் இந்தியாவின் தெற்கிப்பாகத் தமிழ் நாட்டிலும் இலங்கையில் வடக்குக் கீழ்க்குப் பகுதிகளுக்கும் மனைவிழிக்கிளையக் காரா உக்கின் காராயோக இருக்கப்போதிலும் பெரும் நாசத்தைதுயும் இடைக் கீட்டுயே கொடுக்கின்றன. இந்தச் சூழவினியுடன் கடிய பெருமதையும் சுழிச் சூடுக் கூடிய பலமிக்க காற்றும் ஒரிசு நாட்களில் நகரங்கூடியும் கிராமங்களையும் அழிக்கும் இயல்பு வாய்ந்தன. குறைவினியுடன் கூடிய பெருமதையின் போது உர்தாட்டு நீர் நிலைகள் நிர்மபி வழியே அதன் வெள்ளப்பெருக்கும் கடல் மட்டம் உயர்ந்த கடல் உள்ளேநாக்கில் பெருத்துமே எவ்விபார்க்கக் கூடியன. இதனால் இப்படியான நிகழ்வுகள் கடல்லேகாள்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனக் கருத இடம் உண்டு.

சுங்காலக்கில் இப்படியான குறைவிளக்கின் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நேரடியாக இல்லாகவிடிடும் கடந்த தற்காலிகளில் இச்சுறுகளின் நிகழ்வுகள் பற்றி விருக்கியிடதெந்த இல்லாளிப்புக்கள் முக்கியிடத் தொகீக்கூடிய வளகியில் இருக்கின்றன. சாதாரணமாக வருடத்தின் எந்த உள் குறைவிளக்கின் வங்காளாவிற் குடாவில் உருவாகின்றன; அவற்றில் எந்த இளை பலம் மிகக்காக மாறிந் தமிழ் நாட்டினும் இலங்கையினும் நாக்கின்றன என்பன பற்றிய அறிசு இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது.

(Ramage 1971, Barry and Chorley 1968, Puvanesvaran 1981, George Thamby-ahpillay 1956, Tarakanov 1982 ; Indian Meteorological Atlas. 1971, Joshi 1983.)

பொருளாக உட்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் சிலவே உள்ள மாதங்களில் இச்சுறுவிளக்கி நோன்டினிருக்கிறது. (விளக்கப்படம் 03 , 04) பல அழுக்க இறக்கங்கள் உருவாகின்றன ஏற்றும் ஒன்றக்குச் சராசரியாக ஜாத்து குறைவிளக்கி நென்னிந்தியப் பகுதியிலே (இலங்கையுடைய)த் தாக்குகின்றன. ஓரு மின்விளக் காற்றமல் பரப்பு உர்ஸடக்டீஸ் குறைவிளக்கி நாள்காக இருக்கின்றன. மேலம் ஒரு மின்விளக் காற்றமல் பரப்பு உர்ஸடக்டீஸ் வற்றி மிகாக் பாதிப்புக் குழியான ஒன்றா அல்லது இரண்டாக இருக்கிறது. (Croxie 1971), மேலும் தமிழ் நாட்டில் நோக்கி வந்த குறைவிளக்கி பத்துவருடத்துக்குரிய சராசரித்துதானக 27 ஆகும். ஆனால் 9 குறைவிளக்கி பாதிப்புக் குழியளவாக இருக்கின்றன. (விளக்கப்படம் 02) ஆகவே ஏரட்தித்து குற்றையே ஜம் எதிர் பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டு. (Ramage 1971). இங்கையில் 10 வருடத்தில் நாள்கு குறைவிளக்கி பலம் வாய்ந்ததையாக இருக்கின்றன. 1845-1958 க்கு இடைப்பட்ட காலங்கில் 9 நே குறைவிளக்கி இவ்வகையில் அதாவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 90 ஆண்டுகளுக்குப் போக்குகள் அறியக்கூடியதாய் உள்ளது. (வினாக்கப்பட்டம் 0.3) அன்னமக்கால ஓய்யு களின்படி 1971-80 உள்ள பத்து வருட காலத்தில் 1.4 வங்காளவிரிதூதாச் சூழ்வுகளின் தொற்றும் பெற்றனன்ன. இவற்றின் நாள்கூடு முனை நிலப்பரப்பின்கள் பிரவேசித்தன. இவற்றின் ஒம் நவம்பர் 1977-ல் நொற்றம்பத்திற் குறைவில் ஆந்திரப்பிர நெச்தீந் பயங்கரமாகந்த தாக்கீதை. (Joshi - 1983) அதேபோல் கடஞ்சுகுருவனி தமிழ் நாட்டில் 1972 இல் தாக்கீதை.

வினாக் கோக்கும்போது நாசத்தை ஏற்படுத்துவதும் குறைவுகளின் தொக்கில் பெரும் அன்றதங்களுள் வினாவித்தனமலை நாம் அறியுக்கூடியதாகவுள்ளது. எதுற்கூக்காட்டாக 1.4. ஓம் முறை ஆண்டில் ஏற்பட்ட பெருவேள்ளம் இன்னதைய கொச்சித் தொழுத்தை உருவாக்கிய தூத்ஸ் கவுப்பு (Vairapan) என்ற தீவிரமும் அளவில் கொட்டு பொங்கிய தூத்ஸல் நாயக்கர் அள்ளிக்கொட்டு அதைகப்பட்ட இராமோஸ்வரப்பாலம் அள்ளிக்கொட்டு பெப்பட்டது. ஏற்குறைய ஒரு ஆண்டுக்கு முன்னார் ஆந்திரப்பிர நெச்தீநில் மகுவிப்பட்டினத் திற்குநேர் தூத் தீர்பு புதெந் 1.5 மைல் ஆயம் உள் நாட்டில் பெருகியது. (Belloney, 1963). 1845-ஆம் ஆண்டுசே குறைவளியும் (விளக்கப்படம் 0.5) 1978 ஆம் ஆண்டுக் குறைவியும் (விளக்கப்படம் 0.6) இலங்கையின் பெரும் நாசத்தை வினாவித்தா. கமிழ் நாட்டால் 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட குறைவி நாட்டுக் கோட்டு தொழுத்தை அழித்தது. 1967 ஆம் ஆண்டுசே குறைவி மாப்படம் எனும் இடத்தை அழித்து உள்ளாக்கியது. எல்லாவற்றைக்கும் மேலாக 1972 ஆம் ஆண்டுலே தமிழ் நாட்டிற் பெரும் நாசத்தை உருவாக்கிய கடலாற்கு குறைவின் கடல் கோள்கள் என்பதற்குத் தகுந்த. 2.நாராய்மாக இருக்கின்றது. இந்குறைவின் நிகுஞ்ஜவியும் நாசத்தையும் தனியாக நோக்கினுடே மேற்கூறிய உண்மை புலப்படும்.

8.0 கடஞ்சுக் குறைவி: (விளக்கப்படம் 0.7)

கடஞ்சுக் குறைவி 1972 ஆம் ஆண்டு இசம்பத் மாரதம் வங்காள விரிதூதாவில் உருவாகிப் பின்பு தமிழ் நாட்டிடைத் தாக்கியிடு. இச்குறைவி குறிப்பாகத் தமிழ் நாடாகுள் கடலேர் ஆடாக்கசென்றா பல நாசங்களை (Maranat) வினாவித்துப்படியாற் கடலாற்கு குறைவி (Cuddalore Cyclone) என அறிக்கப்படுகிறது. இச்குறைவின் கூரம் மாற்றம் குறைவாக விரதியால் இசம்பத் மாற்றம் முறைப்பாடு வழக்கம் போல வங்காள விரிதூதமைடைந்து இசம்பத் 4 ஆழ திகழி அளவில் அருக்கு இறக்கம் (Depression of pressure) ஏற்பட்டது. இந்த அறுத்த இறக்கும் பாப்படியாகச் சூரியோடு அமிகுந்தமைடைந்து இசம்பத் 4 ஆழ திகழி அளவிலே தமிழ்நாட்டிலே கடாக்கிலே தமிழ் நாட்டாக்கும் விவரம் கொண்டிருந்தது. பின்பு ஆறும் ஏழாம் நிதிகளிலே தமிழ் நாட்டாக்கும் விவரம் கொண்டிருந்தது. பின்பு ஆறும் ஏழாம் நிதிகளிலே தமிழ் நாட்டாக்கும் விவரம் கொண்டிருந்தது.

நாக்கிக் கூரளத்தின் கணிக் கோட்டை கரந்தினாடான 7 ஆம் திங்களிலேயில். இப்பில் 9 ஆம் திங்கி அராபிக்கடவில் வஷ்ணுவைந்து அழித்தது. சுாதாரமாகச் சூழுவின்கள் கடலில் மிகப்பலமுள்ளதாகவும் நாரையில் ஒரு சீல மைல்கள் வரையில் விழியாட்டு பலம் குறைந்து அழிந்து விடும். ஒரு சூழுவின் கரையில் நூற்குக்கால மூல்கள் வீசிப் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி நீலைநில் மலைச்சாரல்கூட்டு ஊழும் தாங்கி விசியிலில் இருந்து இத்தொடைய பிரமாண்டமான பலத்தை அறிந்துகொள்ளலாம்.

இந்திய வளிமண்டலத்தொழில் அவதாளிப்பிஸ்படி காற்றின்கூறும் சீயால் எற்பட்ட சேதந்திலைப் பார்க்கப் பாரிய மகாஸ்திரசியிலை ஏற்பட்ட அடிய அதிகம் எற்படநாகும். டச்மீபர் .5, 6, 7 ஆம் திங்களிலை தமிழ்நாட்டின் காரையோரங்களிலும் அத்தோச்சு சார்ந்த சமீரங்களிலும் பெரும் மகாஸ்திரசி அவதாளிக்கப்பட்டது. சென்றொயில் 5 ஆம் திங்கி 94 மில்லி மீற்றர்கும் 6 ஆம் திங்கி 141 மி. மீற்றர்கும் பெறப்பட்டது. 8 டெண்டில் 5 ஆம் திங்கி 80 மி. மீ., 136 மி. மீ., 221 மி. மீ. பெறப்பட்டன. காஞ்சிபுரத்தில் 6 ஆம் திங்கி 215 மி. மீ. பெறப்பட்டன. மேலும் உந்தாட்டுக் கமலவினிய நேரட்சியாக நீலத்திறி மலைச்சாரசிலும் 6 ஆம், 7 ஆம் திங்களில் நாளாந்தம் 100 மி. மீற்றர்க்கு மேற்பட்ட மகாஸ்திரசி பெறப்பட்டது.

பெறுமதைழுடன் கூடிய வெள்ளப்பெருக்குக்கு காரணமாகக் கோயம்புத்தூர்ச் சமீரவின் பவாளி நாலில் கீற்றப்படுக்கை, பவாளி சாகரூக்குக்கை கீழாக உள்ள பகுதி, காலேசி நாலில் வெள்ளப்பெருக்குக்கை குமவேளி ஆபியை ஓவள்ளப் பெருக்காற் பாதிக்கப்பட்டன. பவாளி சாகரை வெள்ளப்பாய்யு (1700 3 / மயி அளவுக்கு) டச்மீபர் 7 இல் அவதாளிக்கப்பட்டது. பவாளிசாகர், சந்திய மலக்கலம், கோபாச்செடியா உள்ளம் ஆலையா தமிழ் ஊருடாந்த மகாஸ்திரசியல் பூற்றுயே 80%, 57%. 59% பங்கிலை இந்த டச்மீபர் மாதத்திற் பெற்றன. இரை மாதத்திற் கோயம்புத்தூரில் 2.50 மி. மி. Curzon இல் 6.72 மி. மி. கோனைட் இல் 9.70 மி. மி. மகாஸ்திரசியாகப் பெறப்பட்டது.

சேநக்கூரை நூற்கும்போது இகப்பாரிய தாசம் நியமித்தாது. பவாளி நகரம் இரண்டு நதிகளின் வெள்ளப்பெருக்கால் மூங்கிக்கப்பட்டது. சேநக்கூர் 15, 000 மக்கள் வழிமுறை. பாங்கச்சேரியில் 10, 000 மக்கள் பாதிக்கப்பட்டது. இதன்மூலம் கூடாட்டல் 100 பூராமங்கள் அடிக்கடப்பட்டு ஏற்குகிறைய 10, 000 குமப்பங்கள் நிர்க்கத்தின்களாகப்பட்டன. பட்டுக்கொட்டுத்தையில் 300 அடி உயர் அ 23 டெட் 80 குங்கள் உடைப்பின் குள்ளாகிய. (Von. Lenzenke 1977)

தெற்கெப்பட்டு. மேஜாம் இப்பகுதியில் 1524 பெரும் நீர்ப்பாசனத் தேங்குங்களும் 1387 சிரா நீர்ப்பாசனத் தேங்குங்களும் உடைப்பிற்குள்ளாகின. நீர்சாரை மாலட்டத்தில் 45,000 ஏக்கர் நிலம் வெள்ளத்தால் அழிந்தது. 2,48,000 ஏக்கர் பயிற் பாதிப்புக்கு உடப்பட்டது. 5000 வீருகள் அழிந்தன. 25,000 மக்கள் வீடிழுந்தனர். மேஜம் தென்னஞ்ச்காட்டில் 88,000 வீருகளும் சொர்க்கில் 35,000 வீருகளும் நோயக்குத்தணியில் 16,000 வீருகளும் தஞ்சாவூரில் 10,000 வீருகளும் சேலத்தில் 7700 வீருகளும் ஒர்றிந் பாதிக்கப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது. தென்னஞ்ச்காட்டில் எல்லா ஆராக்கும் சேஷ்ட்ஸ் ஒரே ஒருக்கு கடன்கூடாடப் பாய்ந்தது. இதனுட் 1069 நீராமாங்கள் அழிந்தன. பொதுநாக இது 1924 ஆம் ஆண்டுக்குப் பின் பலாளி காப்ட் பெருவேள்ளம் எனக் கூறப்பட்டது. (Von. Lengerke 1977)

9. 0 கடல்கோள் யாது?

சூழுவினி காரணமாக ஏற்படுமிகிற வெள்ளமும் கடற்செபுக்குக்கும் பல ஆழமுடிக்குக் கூடியும் நடவடிக்கை உள்ளும் அழித்து வந்திருக்கின்றன என்பதை மேற்கூறியவதற்கிணங்கும் அறிந்து கார்ந்தாலாம். ஏனால்நிதியுக்கு கடற்செபுக்குத் தானைப்பட்ட தகர்ந்தன, சுற்றுமுங்கள் கூடியவை வெள்ளத்தால் அல்லது கடலால் அல்லது இரண்டினும் வரலாற்றிற் பல தடவைகளில் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனுட் இந்த நகரங்கள் அல்லது சுற்றுமுங்கள் எனவேயே இம் பல திற்குண்டு கருங்கு நிலைக்காவில் உல். ஆகவே அகழ்வாராய்க்கிளின்போது அனடையானம் காலைப்பட்ட நடவங்களில் எச்சங்கள் அதாவது கடற்கணரயில் இருந்து சிரிரு வைல் உள்ளே காணப்படுகிற மாற்றிட்டுக்கள் பெரும் குழுவிகளால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடல் பொங்கி உள்ளே வந்ததாலும் ஏற்பட்டிருக்கலாம் எனக் கொள்ளுவதைகளில் ஏற்பட்டிருக்கலாம். இந்தியத்தின் ஒன்றில் பல தடவைகளில் ஏற்பட்டிருக்கலாம். இனவழும் கடல்கோள்கள் எனக் கொள்ளப்பட்டிருக்கலாம்.

இனி இராமேஸ்வரத்தில் காணப்பட்ட 20 அடி உயரமான கடல் மட்ட அளவுக்கும் கடன்மிகாகுமில் சென்றோ உயரங்களிற் கானப்படுகின்ற கடல்மட்ட இடையாளங்களுக்கும் கூழுவினி நிகழ்வுகள் எவ்வளவுமில்லை காரணமாக இருக்க முடியாது. எனவே இப்பிட்ட கடல்மட்ட அடையாளங்களில் கடற்கடற்செபுக்குமியை உயிர்க்கும் வளரிக்கும் வாழ்ந்ததற்கான உயிர்ச்சுவாகுள் காணப்படுகின்றன. இவை கூழுவினி நிகழ்வும் சில நாட்களில் வளரியுமாறு.

శ్రవణిలు ఇంచర్చక్కెలు లీకి కుమాకట్ట బెనఁ తమిథ్ కార్టాప్లాపుగతి కాలట్టే పుట్టేకూలమే ఉయర్తే వార్కిస్టర్లు. ఇంతాలు కటల్ మండట్ పాటప్లాఫ్యాక్చన్ ను పుట్టే కటల్ మండట్ తామ్భవాలె తాదరు ముహంకణ్ లుం నాటాట్ పాతుకీలను ఆస్కించు. పిస్టు ముంకుస్యితస్వం ఇంఫంచ్ లిట్రోజిస్టులు లీకి లీకి ఉపాట్ కాట్ అణించుపాట్ వైశుశు. మేంబ్ కటల్ మండట్ పాటప్లాఫ్యాక్చన్ తామ్భవాలె బొవ్ లోగ్ మండట్ కెల్సిల్ అవటర్ లెట్రీయ్ అండ్ యాగాస్టస్ కార్ట్ ఉఱ్వా లీస్టలు. (Akkaraju.V.N.Sarma 1974) ఎణక్ కుర్చ్ పట్ పుట్టే.

10. 0 సైలోష్య

కటల్ లోకాం లంపుతార్కు పుస్టిబెణ్ణుకువియిల్ జొమ్మార్ఫోలోగియిల్ Geomorphological రేట్రైమ్ ఆర్మప్పత్తీల్ ఇంతు కుర్చ్ పట్ పాటు లీకి కుట్టేతాం ఆప్టేకాలాప్ పులు రక్కుమ్ లొకాస్టుష్యున్తామ్ లీకి స్థిరముప్పాశ్ చాస్టియాల్తో తెచ్చియిల్ ఇల్. అవ్రీకణ్ "కటల్ లోకాం" లీకి స్థిర్స్చిస్మాల్ ఏప్టప్ట వియుమ్ ఇయుమ్ కెర్ఫీం ల్లిర్కెఫ్కలోమ్: అంల్యా కుప్పియిల్ గ్రెప్పట్ అయ్యికు భూయిమ్ తుఱ్మిఛ ల్లిర్కెఫ్కలోమ్: కుప్పులీ నాసాస్టాస్టాట్కు కటామ్పస్ కుర్చ్ లెంపుగాల్ గ్రెప్పట్ అప్రియ తలుంచ్ ఇరు ఉథారామ్యాక ఇరుక్కుస్టేచు. ఇంతమెపాం కుర్చ్ లుపులీకణ్ పాల్ చాం కొలాపత్తుమ్ నీయుంత్స్థిర్కెకలొమ్: ఆణ్లే ఆప్టేర్కెకాణ్ ఆప్టార్కెన్ అవ్వాలొప్పికణ్ లెంపుమ్మాల్ ఇల్ ఇల్. ఆచ్లేవ్ కటాప్లైకాణ్ తాం ఎండ్సులీ ఎంపాటుపె బెప్పుమ్మాకుప్ పురీంకుబెకాణ్కెకాణ్యాపుప్కెక్కు లాంపుమ్మాల్ ఇంచ్చార్ముల్ ఒరు ముముమ్యాణ్ లికాస్టేకమ్ - బెప్ర్ జొఫ్ఫీక్స్స్చిస్మ్స్టొస్చిప్పుమ్మాల్ తెథాల్బెప్పార్ జోగ్య్స్పెప్పార్ స్థాపింగ్ లీకి, కొల్పుత్తులొయిల్ లీకిప్ ఉఱ్ముక్కెచ్ చేస్ర్ న్తు ఇయ్ లోప్పు నెముప్పుత్తులు ఎణిక్కులుగామ్: (Interdisciplinary approach).

ఉచ్చార్థులు- రూపుకణ్లు:

- చా. కెమేసం 1968. బరాలార్ బ్రా నెంద్రియిల్ కొలెప్పుకుప్పు
- పగాలచ్చకంధీరణ్, చస. 1985 / 86. "పుష్టికుస్తీన్ వరఱార్థాక్" లిక్కాలు. ఉలుకంధుమ్ కార్చుటాను మకానాలు, లెచెస్ లున్.
- ట్రెప్చసాద్ కుమ్పుర్ 1984. కృతింధేనీవు లింధు పార్ట్ తెఱలు, లెచెస్ లున్.
- ప్రెన్సిలుచాపింగ్ లున్. కె. ఎస్. 1957. తమిథ్ వరలగార్.
- పగాలచ్చకంధీరణ్, చస. 1986. "చంకుస్తిన్ పాటాలు పాటిపుయిలూలాలానుస్ ఇంథ్ లు, పగాలచ్చకంధీరణ్, చస. 1986. "చంకుస్తిన్ పాటాలు పాటిపుయిలూలు" - యాప్టిపాటుపులొయ్యిస్ వుపుయిల్ లు.
- చింతా లున్లు - తమ్మొకుశు, బెపా. లెచంకుస్తిస్ లెచంవులు (పట్) నుమ్మ మణింగ్, యాప్టిపాటుపులు పాలుకునుముచు.


6. பாலசுசநிதின். செ. 1987. "சுத்தகாலம் பற்றிய குறியில்
சிந்த உரைச் 11 கடல்வேகாள்களும் குறைவிகளும். தமிழ்மாசை 11,

தமிழ் மன்றம், யாழ்ப்பாடுப் பல்கலைக்கழகம்.

7. மோகனராஸ். கு. புதந்தமிழ் இலக்ஷ்யங்களில் ஆழ்வட்டல் - ஜந்தாம் உலகத் தமிழ் மகாநாடு - விடா மலர்.
8. செல்வநாயகம். வ. 1956. தமிழ் இலக்ஷ்ய வரலாறு.
9. விட்டித்திராந்தாஸ். ச. 1954. தமிழ்சாலை.

10. Akteraju, V.N.Sarna 1974, Upper Pleistocene and Holocene Ecology of East-Central South India - Ecological Backgrounds of South Asian History. Kenneth A.R.Kennedy and Gregory - L Posseh edited Cornell University.

11. Barry G.R & R.J. Chorley. 1982. Fourth edition. Atmosphere, Weather and Climate. Methuen. London.
12. Grove 1971. Concepts in Climatology, London.
13. Dodson, 1964. A textbook of Evolution.
14. Gibbin J. 1973 (ed) Climatic change. Cambridge.
15. Indian Meteorological Atlas. 1971. Indian Meteorological Department, Poone.
16. Joshi.P.C. 1983. Intensification characteristics of Tropical cyclones in Indian seas using Satellite Imagery. Vayu Nandal July - December. Indian Institute of Tropical Meteorology, Poone.
17. Kanagasabai.V. 1956. The Tamils, Eighteen hundred years ago, Madras.
18. Meloney.C.T. 1968. "The effect of early coastal sea traffic on the development of civilization in South India". Ph.D Thesis, University of Pennsylvania.
19. Puvaneswaran.K.R. 1981. "Perception and adjustment of tropical cyclone hazard in the Batticalao District of Sri Lanka". M.Soc. Science, Unpublished thesis. University of Queensland.
20. Ramage.C.S. 1974. Monsoon Meteorology, New York.
21. Selvanayagam,S. 1974. Landuse in the ancient Tamil country. A case study of Narathun Landscape. 4th International Tamil conference.
22. Tarakanov.G.G. 1982. "Tropical Meteorology Translated from Russian by Michal.G. Edelev - Mir Publishers Moscow.
23. Thanbyahpillay George, 1958. "Tropical cyclones and the climate of Ceylon". University of Ceylon Review.
24. Von. Lengerke. 1977. The Nilgiris Weather and climate of a mountain area in South India. Franz Steiner Verlag. viessbaden.W.G.



(AKKARAJU V.N.SARMA 1974)

Fig.2






Fig.3


BAY OF BENGAL PATHS



(Georg Thambayah Pillay 1958)


FIG. 4

தமிழ் சொல்லப் பாதித்த சீலி குறைவிகளின் போக்குகள்
(Indian Meteorological Atlas. 1971)

FIG. 5


20

Fig: 07



The Cuddalore Cyclone in Dec. 1977.
(Von Lengerke 1977.)

Fig: 06



Cyclone of Nov. 1978.

